

குருவுகள்ளி புதூரில், வழுஞ்சல் கள்ளிக்குப்பனங்கள் கண்டு; பீசார் அதை வெட்டலாமென்று கோடாலியில், பீகு வெட்டு, வெட்டும் போது, இள்ளே திருந்து வெட்டுவர்கள்! அய்யோ!

ஒன்றாக்கள். பீசார், மறுவழியும் வெட்டும் போது, அய்யோ! விவந்தாக்கள்.

திருந்துச்சுத்தும் கோட்ட பீசார், குது ஓன்ன, அய்யோ! அய்யோ! விவந்து சுத்தும் கோட்டுக்கூது! என்று, புதூரின் மறுபக்கும் சென்று பார்த்து என்ன. அங்கு, வேடுவேர் கீன்று வேகாரயும் கண்ட பீசார், யாரது? ஏன், கேள்வது கொண்டாகுக்கீ ஸ்ரீரத்தன்! ஏன்றான்.

வேடுவேர்! அப்பது சூத்தும், கேடாதேது! பீந்துச்சின்டான், புதூரியன் எங்களை பிடித்து, பீந்துச்சிதூல் ஸாங்கள் பயந்து, கிழகு வந்து கூள்வது கொண்டோம்! என்றாலும்.

பீசார்! பீட, சின்டானர்களுள்! பீயிலும் போவதற்கு, புதூரியன்டும் அப்பது, பயந்து, பிப்பாகுஞ்சுகள்ளி முனையில் கூல்ந்து கொண்டாகுக்கீ ஸ்ரீரத்தன்? ஏன்னுடம்.

வந்து ஒருபேச்சு, சிசால்லியினுட்டுவால்/மான், அங்கு காராளினாயும், பகையானாயும் துண்டு துண்டாக வெட்டுயிருப்பதை; சுரி/நிலை கள் உடன் வேற்றப்படுக்கு சென்று, மான் காலையில், பீடியினும் மத்திரித் தூதையை ஏதுதாக கொண்டு வெட்டுவதை வளர்த்து, மானும் இனகுக்கு சென்று விடு, மான் காலையில் வந்து காராளினா வெட்டு எழுத்து விடு, அவர்கள் ஆரவியங்கள் வெள்ளும் ஏதுதாக கொண்டு, பரவத்தியானாயும் தூக்கித் தொண்டு, பேர்ய் விடுவது! போய் விடு, மான் காலையில் ஆவியாலும் வந்து ஒசுகுங்கள் என்று மேடுவரை அதுபடி விடு, ஆசாரி வீட்டுக்குப்படியுப்பட்டன.

பாட்டு,

“**நீட்டம் ஓன்சாம் பெஞ்சநடையா**
ஒரு விரைவாய் என் சீரம் வா ~~கு~~ னோ.
வண் கோட்டம் ஓன்சாம் வெஞ்சினாவாய்
வா ~~கு~~ **கு** னோ சீரம் ஆசான்!”) 224

ஆசான் அந்த விழுக்கு கொண்டு வருமல் வீட்டுக்கு வஞ்சுதை பார்த்து முன்வி,
 அட, சின்டானா/சின்டும் விழுக்கு கொண்டு வருவாடே? அந்த ஏன், சீம்மாவந்துக்கு கிடைய? அந்த சீப்பாட்டும் கிடைய?

சீசங்கது? என்று, கேட்டாள்.

ஏஞ்சி. 'பாம், பெண்ணே! தினி நாம் விழுக் கிலை
ந்த காப்பிட வேண்டிய, அவசிய மல்லை/
சர்வீட்டுக்குள் பெரிய ரம்பம் கிடைக்
கிறது, அதை எடுத்துக் கொண்ட வர!'
ஒன்றும், ஏஞ்சாயின் மனைவி ரம்பது
தூது எடுத்து வந்து கொடுத்துள்ளன்.
ஏஞ்சார் ரம்பத்தை வாங்கிக் கொண்ட,
வீட்டின் முறைகளுக்கு கு சீசன்றுள்ளன். அங்கு,
அவன் வீட்டில் நூலை தூலிக்கட்டாய் கிடை
கிறாதுவிருங்கு மந்துள்ளது; பொழுதாதுள்ளது
ரம்பங்களில் அலுக்கான். கினதுக் கண்ட
மனைவி, கீழ்வந்து, 'நானா! கிந்திமரம்,
நாம் வீட்டில் தூலிக்கட்டாய் கிடைக்கிறது,
அதை, ரண் அலுக்கின்றேயிருந்தான். என்று கீடு
டான்.'

ஏஞ்சி. 'அதையில்லாம் நீாதும்கூட கேட்கி கீழ்யிருந்து
நாலையில், வண்மெந்தினைய சீரவியங்கள் கொண்ட
வெருக்கிறோன், கவீஷப்பட்டுவண்டாம்' என்று
மந்துள்ளது அலுக்க ஏந்தம் கிடைத்தான்.
நாட்டு'

"மாங்கிலங்கு மநம் அலுக்கு.

மநவள்ளம் ஏஞ்சார் கெய்யுறுப்பே!"

ஆங்காரி மாதுளியூங் கு மாநகர்த்து அலைத்து, மார் வள்ளம் சீனர்ஜி செய்து வைத்து விட்டு, மீணவியை கூப்பிட்டு 'பெரிய, சீசுடாயார் கடையில் போய், நீலவணை தீர்வுக்கும் வாங்கி, வா' என்றன. ஆங்காரியின் மீணவி இடங்கள் கடை க்குச் சென்று, நீலவணை தீர்வுக்கும் வாங்கி கீக்கொண்டு வந்துள்ளன. ஆவ்கத்துக்கூடு கூக்கி, மார்வள்ளத்துக்குள் மேல் பூதி, சூக்க வள்ளம் சீசுய்து விட்டார்கள், ஆங்காரி.

நாகரி! பெண்ணே/கடைக்குச் சென்று அந்த சீகுபூஷ வாங்கி வந்து, சீராதும் சீமைத்து தூ அளவுப்படி அளவுப்படி அந்தசாதுத்து கூது கடை கீராதும் கடை வை; மாடுப்படி, அளவுப்படி அந்தசாதுத்து கீரும்போது கூக்கு சூப்பிட போட்டு விடு, என்றால் ஆங்காரி. மீணவி இடங்கள் கடைக்குச் சென்று, அந்த வாங்குக் கொண்டு வந்து சீமைத்து, ஆங்காரி சீசுல்லியபடி கடை கீருத்து காதும் கடை வைச்சுது விட்டு, மிகுஷாதுத்து கூனவணுக்குப் போட்டார். ஆங்காரிந்து கூக் கீருப்படிடு விட்டு, மீணவி யிட்டு. 'பெண்ணே/நூன், போய் வருகிறேன்;

நூலாக்கு தீர்வையில், நிம் வீட்டுக்கு வண்ணில்
சூரவியம் க்கன்று வருவதேன், ஆயாராகக்கு
என்று, சௌல்லிவிட்டு பீசாங் வள்ளு
தை எடுத்து ஆளில் வைத்து, வெள்ளை
புறப்பட்டு வரும் போது,

பாட்டு”

“நிதிய நில்லோ பீசாங்கிக்குதுட்டுத்தா
சூர்க்க வள்ளும் வாசலிலே இங்குத்தா.”

இதைக் கண்ட பீசாங்கின் மீணவி,

‘நாசூர!

பாட்டு”

“ வள்ளும் நில்லோ வள்ளும்
இங்கண்டதுபோல் கிண் இங்கண்டதுபோல்
இந்துள்ள ஆயுருங்கு ஆயுருங்கு
போது முயர அங்கு போகுமுயரா”

காசாரி.
மீணவி. ‘நாசூர/நிதியதுட்டுவிட்டு, சுகுனமாக் கிட்டது, 225
போக வேண்டாம்; போன்று, ஆபத்து வரும்..’)

பாகாங் (பண்ணேநிதிய இயரமல்லாமல் நிகுந்தசூரால்
சூப்பி விட்டது, ஹெடு நிட்டும் போது, இன்
பிழுந்துவன், நிதியலை அங்காடி இயரமாக
வைக்குத் தொன்னதுத்து, அங்காடி குணம்
வாக வைத்து விட்டங்காப்பின்து. சூர்ய,
பீசாங் முழுப்படியும் வாசலில் இங்கண்டு

கீட்டந்து வள்ளத்தினையெடுத்து, தூலையில் வைத்து புறப்படும் போது.

பாடு»

“கிண்ணசீர் கட்டம் ஆசார்க்கு
ஆட்டு விடுட அங்கு தூட்டவிடு.
வாசனிலே தீங்கு வள்ளம்
இடுஞ்சூடா அங்கு இடுஞ்சூடா”

இதைப்பார்த்து பீந்தாலியின் மீண்டும்

‘நாதுரி! மதுபழையும் சிகிஞ்சமாகிறது, சின்று
நிருங்கள் போன்று, வள்ளம் இடுஞ்சூட்டு
போல், இங்கள் தூதை இடுஞ்சூடு விடும்!
ஒன்றுள்.

‘ஏதோ? பென்றேனே! ஏ விதிஸலாம், சீரு சுகுனமா?
ஒனக்கு தீங்குத் தொந்து, நிப்பயப்பட
வேண்டுமா?’ சீங்கு, பீந்தால் மதுபழையும்
வள்ளத்தினால் எடுத்து தூலையில் வைத்து
வீச்சியில், வரும் போது.

பாடு»

“பாந்தாது மங்கையவன் அங்கு
நீலாது நெநும்பியடுத்துள்ளன்
பூதையல்லோ ஆசார்க்கு
குறுக்கங்கூ அங்கு குறுக்கங்கூ

ஓரிருல்லே பீசாங்கு
குதுக்காச்சி அங்கு குதுக்காச்சி.

ஓர்ணெ பாப்பன் பீசாங்கு
எதுராணன் அங்கு எதுராணன்!“

பீசாங்கின் பின்டூர்க்கு வந்து, பீசாங்கின் மனதை, தினையெல்லாம் பார்த்து-

~~நான்!~~ நாது! திதைல்லாம் ஏவால்லாது சுகுனம்,
அந்த சுகுனங்கள் கண்டு ஏங்குச் செலக்க கூடாது, சின்றுத்து ஸாரிக்கு நீஷையில்
போகலாம்; வீட்டுக்கு வாருங்கள்! ஓன்றான்.

நான்! அது, விசன்னை! வீதியில் எதுதூணையோ
வந்து, போகுந், அது வெல்லாம் சுகுனமா?
நீ, குவையில்லாமல் வீட்டு குகுப்போ,
நான் காலையில் சுகுமாக வந்து சேர
கிடேன்! என்று, பீசாங் புறப்பட்டான்.)

226

(பாட்டு)
“தீங்கவள் நாடு விடு நாடு விடு
பொன்னிவளநாடு வாசின் பீசாங்கும்
தீட்டும் பெருந்தூயா பெருந்தூயா
தீட்டுவினரவாய் வந்தின்னே பீசாங்கும்!“

பீசாங் பொன்னிவள நாடு வாசு போது,
பெருவண்ண சூழ், குரு கெடு சனத்திர்கு

பின்னோய்ர் கேளவிலில் இட காந்திக்குந்துரா..
பீசார் வந்து, பெலியன் ஜைம்ஸைக்
கண்டது.

“அட்டத் பண்டது அலையை ஏதுமிருான்.
பாகும் பண்டது பணிவிடைகள் ஏதுமிருான்.”

பெதாம். ‘அப்பா! மன்றங்களம், கீண்டாகுடி டாம்!
அம்மா! நியார்? எந்து, கீலர்?’

பாகலி! பாகலி வே! நூன், சூர்யக்கவள் நூட், நூம்
பீசாந்துரான், சாம்!

பெ. காம். ‘அட்டா! விப்போகுதுரான், கொஞ்சு நூப
கும் வருகிறது; மீன், சூய் சூர்யை செல்
லாக்கிமாலுக்கு தேஷ் பேட்டு வைக்கும்
போது, பீறுபோது பீசாந்துர், நூல்வ
சுகப்பட்ட கிழந்து விட்ட சூர்யவும்,
கிருவன் சூப்பிச்சுக் கொண்டான்
மொழும், விசான்தூர்கள். சூப்பிய பீசா
ரி, நீதூயே?’

பாகலி! பூமாந்த, சாமி! நூன், நூன்.)

பெ. காம்! சுநி! விப்போது, பொகுதுபேன நேரத்தில்
சூர்யக்கவள்ளும் கொண்டு, எங்கு போகின்றார்?

பொசார்! அங்கே/விரும்புதல், வேட்டலை ராஜாவிடுமல்,
பூன்மது திருங்கவள்ளம் திருக்கிருதும்,
அன்னும் சீரு திருங்கவள்ளம் வேண்டு
மிமாஸ்து, சொன்னதுர்கள். பீநகுயால்,
கொண்டு யோய் கொடுத்து வரலாம்
ஞன்று, போகி ஒன்றே ராஜா வே!

பொசார்! சரி, நல்லது! பீநகர்! பீநகர், திருப்போது
பொகுத்தாத் தெட்டு, நாடு மலைப்பங்கும்
குடும்பத்து திருப்பார்கள், ஸி, திருங்கு வள்ளத்
காசி கொண்டு போன்று, குடும்பத்து உன்
மீண் பீநகர்து வீட்டு, பிருங்கிக் கொண்டு
போய் வீடுவார்கள்; பீநகுயால், அன்று
கிரவு, நம் அரண்மீனியில் வந்து திருந்து
து வீட்டு, நாளைக்கு காலையில் கூடுது
போகலாம், வே!

பொசார்! பொஜாவே! நல்லது! அப்படி யே செய்கின்றேன்!
ஞன்று, பெறியண்ண சூழ்நியுடன் புறப்பட்டு
அரண்மீனிக்கு வந்துள்ள, பீநகர்.
பொசார்! பெண்ணு குங்கி மாளிகையில், நம்மு
சிறுது வள்ளம், 12.வள்ளம், திருக்கிழஞ்சு,

அங்கு சிகங்கு வேய் வைத்து விடு
வரலாம், வா! என்று.

இருவரும் பொன்னார்க்கு மான்காக்கு
சிகங்கும்.

சுகரி! நான் வே! தீங்களைய வள்ளும், | இ. ம.

தீங்கும், கொட்டு மாக இள்ளது, என்

ஐயை வள்ளும் பழுதுரை மாத்துத்

தீங்கும், தீங்க நெயை வள்ளத் தூடன்

வைத்துால், காலையில் ஏஞ்சும் வேது

அடையளம் செய்யாது; பீடுகாயால்,

ஒன்றுடைய வள்ள தீங்கு, நந்தூ தீவஞ்சின்

சீஞ்கல், தீங்யாக வைத்து விடுகிடுன்! என்று.

பீ. சாம்! சூரி, பீ. சாம்! தின்டும் போல், அப்படியே

செய். என்றும், பீ. சாம் தின்குடைய

வள்ளத்தைக் கொண்டுபோய், நந்தூ தீவஞ்சின்

அஞ்கல் வைத்து விடு வருங் போது, சாம்

தின்பட்டாக் கஞ்சியிரண்டும் அங்கு இன்

படை பீ. சாம் பள்ளத்துக் கொண்டு வருத்துான்.

(பீ. சாம்! வா, சாப்பிடப் போகலாம்! என்று,

மாதுரி கிளி கூப்பிடு, பீ. சாம் து,

சூப்பாடு போடுவதன் மேற்கூர்.

சுனா! ஏழாலே! எனக்கு சூப்பாடு வேண்டியதும், நிரன், நடநடச்சனம் கொண்ட வந்திருக்கிறோன், அதை சூப்பிட்டுக் கொள்கின்றன; நீர்முதல் போடும் ஆசாரி, நிம்மவீட்டு வேல்லாம் சூப்பிட முன்டேன்டோன்கு கீரு கிழு மட்டும் கொடுத்துவாஸ் போடும்' மேற்கூர்.

எ. சாம்! சுரி, நில்லது! என்று மாதுரி தனி கூப்பிட்டு, கீரு கிழு கொண்ட வந்தது, ஆசாரிக்கு, கொஞ்சக்கர்சௌங்கூரி, பிழுடு, ஆசாரி, சூப்பிட்டு விட்டு படுத்துக் கொள், கிரய விவரியில் போத வேண்டுமென்றால், மாதுரி தனி கூப்பிட்டு சொல்லிவிட்டுப் போ! ஏன்றால், அரண்மீன் மூன் பொன், ஒத்தியிருப்பாள், இன்னைக் கஷத்து விடுவாள், அனுப்பாக தீர்கள் சொன்னேன் சுரி/கிழு, நில் போய் சூப்பிட்டு விட்டுப் படுத்துக் கொள்' மேற்கூர், சொல்லிவிட்டு, பயியண்ண சாம் சூப்பிட்டு விட்டுப் படுத்துகின்கு நித்திநந்தகு சென்று விட்டார்.

ஆங்கார் சூப்பிட்டு விட்டு படித்துக் கொண்டன். ஆங்கார் படித்துக் கொண்டு, உதவுட்டு மனத்தில் நினைத்து, சூழ கிடைவதற்கும் கொல்ல நினைத்து, அந்தம் மத்தியில் ஏவ்வோறும் கூறுகிறீரன், எமதுவாக ஏழேக்கு, பொன்னுடைக்கி மானி கைக்கு சொன்று, சூழ்நள்ள குத்திச் சுரு கூல் ஹேய் நீண்று.

பாட்டு»

“குத்தியை ஆங்கார்க்கையில் விட்டுக் கூடு
கூறுக்காலில் ஆங்கார் கையுத்துாகன
கூலை விட்டு குத்தியைச் சூக்கியல்லோ
அடுப்பின் மேலே ஆங்கார் கையுத்துாகன.
அடுப்பை விட்டு ஓஞ்சூழ சூக்கியல்லோ
கூலின் மேலே ஆங்கார் கையுத்துாகன.”

ஆங்கார் சூழியுட் குத்தியை சூக்கி முழுயாமல் தூக்கி, கூலில் கையுத்து புறப்படும்ஹோது, மாயவர் பார்த்து, ஆங்கார்க்கண்ணான், ஆங்கார் சூழ கூலை வெட்டி போய்து குத்தியை ஏஞ்சு கூடிட்டான் என்று,

மாயவர், வெப்புத்தியை ஹெதின்டர்.

வெப்புத்தியை ஹெதியதும், பாசாரிகிளின் கை

நடவடிகை, சூழ்வினின் கூத்துச் சிருசாரியை தேஷாளிலே
நூற்று ஒருபக்கத்துமாக பூராவும் வெட்டி கீழே

கொண்டு போய் வரிட்டது. பூசாரிக்கு,

ஏத்தும் வெட்டுத்து, நங்கு வெள்ளும் சூடு,
இஞ்சிரம் வெட்டுத்து, இஞ்சிர வெள்ளும் சூடு.

பாசால் வெட்டுப்பட்டு, வலி வெற்றுக்கு
பூஷியரமல், 'ஓய்யோ! ஓய்யே! வென்று, போ
டும் சூத்தும் வெரியன்ன சூம் க்கு காது
உடைந, எதுந்து பூஷிவத்து, பாசால்
படுத்திக்கூன்சு கிடங்கில் பார்க்கும் போது,
பாசாரியை காணவில்லை. அப்போது
வெங்கு குக்கு மான்கை யிலிருந்து
'ஓய்யோ! ஓய்யே! வென்று, சூத்தும்
கோட்டது. வெரியன்ன சூம், வெங்கும்
குக்கு மான்கைக்கு சென்று பார்க்கும்
போது, பாசால் தேஷாளிலிருந்து
பூஷிக்கும் பூராவும் வெட்டுப்பட்டு
கீட்டந்துகைப்பார்க்குது, வெரியன்ன சூமி -

~~ஏடு, ஆசாரி!~~ விருட்டு எதுற்கு வந்து
குத்தியை காடுத்தாய், அப்படி வெட்டு
பட்டங்க்கீட்க்கு வேண்டிய, காரணம், மீண்டும்?

ஏசாரி! ராஜாவே! நூல்களை எடுக்கும்போது
மத்தியைக்கிறது என்ற சொன்னார்கள்;
நான், கிடை விட நில்லைக்கியாக பேர்க்கு
செய்து, ஆங்காங்குக்கு கொடுக்கவாடியன்
ஆ, குத்தி எதுற்கிளாதுநில் கிருக்கும்
ஏன்று தாக்கி ஓடை வார்த்தேன்று, வன்,
தை, மூலை திருத்தமாகிரி மேலில் வெட்டு
இடுபட்டது, அரசே! (என்றால், ஆசாரி.)

எப்பாடு! சீரி, ஆசாரி! போதலாம், வரும்போது ஆசாரி
யைக்கூட்டு வர்த்து, மாசுர்தான கூர
பிட்டு 'அழுமாதுர்களே! ஆசாரி யின்
புண்ணுக்கு கொட்டுச் சூடுக்கு வைத்துக்
கூட்டு, வேது கொடுக்கள்' என்றார்.

மாசுர்தான் இடுஞன புண்ணுக்கு முடிந்து
. வைத்துக்கூட்டு, வேது கொடுத்துக்கூட்டு
ஆசாரித்கு வலிசொர்சும் குறைந்துகூட்டு
எப்பாடு! அப்படி, ஆசாரி! அப்போது, வலி எப்படி
கிருக்கிற துரின்றார்.

ஏஞ்சல்! மாது வே! திப்போது, சிமாங்க கிருத்களு!

எப்.காம்! சீரி/கிள், பேசாமல் படுத்துக் கொள்;

கீருவகுக்கும் தெரியாமல், நிபோய் கூத்தியை
ஏடுச்சுது. சீன்னண்ண சீம் கண்டுகூற்றுவால்
திர்நேரம், இன்னையும் வெட்டியிருப்பார்,
டென்னையும் வெட்டியிருப்பார், சீலி, கிளி சுகி
சூம் போடாமல் படுத்துக் கொள், ஸங்கு
நீஷியும் வரை, எடுத்து விடாதே! சீந்து
சொல்லி விட்டு வெரியன்ன சீம் பட்டுக்கிடை
த்துச் சென்று விட்டார்..

ஆஞ்சார், மதுரை காலையில் எடுத்துக்கூம்,
பெரியன்ன சீம் எடுத்து வெள்ளில் வந்
ஷிதும்/ மாது வே! தூர்க்கள் வந்து கண்ணு
டைய வள்ளத்தை எடுத்துக் கொண்டார்கள்,
ஸான் வீரப்பூர் போக வேண்டும், நூற்றுமதி
விட்டது! டெங்கன்.

எப்.காம்! பீப்பா, ஆஞ்சார்! ஸான் வராவிட்டால் கூனி,
நிபோய் இன்னுடைய வள்ளத்தை எடுத்து
க் கொண்டுவர!

ஏஞ்சல்! மாது வே! ஸல்லது; ஆதுல், சூங் கண்டைய
வள்ளங்கு கூறும் பாங்கு கிருப்பதால்,

ஸ்ரீன் போய், தீஞ்சே எடுத்துக் கொண்டு
போன்று, நிம், வள்ளத்தை பீடசாரி மாதி
சீ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்
என்று, சீசால்வீர்தன், பீங்கையால், நின்
போய், தீஞ்சைத் வள்ளத்தை எடுப்பது
முறையல்ல, தூங்கனும் வந்து ஆன்,
பீங்கையேண்டுமென்றார்.

எங்கம் 'சீதி, வா! நானும் வருத்தேன்' என்று,
அருவரும் வந்து பார்க்கும் போது,
பீடசாலியின் வள்ளம் நாந்தூர் தீவுத்தீர்
அருகில் கிருந்தி சூல், நிலங்கே தூங்க
மும் இருத்தினைத்து, வெறும் பாலவள்
எம் தூங் அருந்து. அதை பார்த்து
சீதிகார பீடசாலி, 'நாஜாவே! என் பாட
டில் நீங்கள் ஏற்றப்பட்ட ஸோரவின், நியங்கள்
சுந்திரமாக அரண்மனைக்கு சூட்டு வந்து
தீ, என்னைய பத்தினாறு மாத்து தூங்க
வள்ளத்தை ஏமாற்றி எடுத்து வைத்துக்
கொண்டு, மநவள்ளத்தை கொண்டு வந்து

பீர்சு கிடஞ்சில் வைத்து, என்ன ஏழாற்று நினைக்கிறீர்களா? பெரிய கிடத்திலை மூவிழுல் அப்படி சுதான், சீசிஸ்டீர்கள், ராஜாவே, உங்களுக்கு என்று அதிர்த்தி திருத்தமிழராகசே, கொட்டுக்கணம், பேசுமல் என்னுடைய ஆங்கவள்ளத்திலை கொடுத்து விடங்கள் என்றால், சீதார் அங்கீர்ண.

ஸ.ஃ 29/ பீப்பா, பீசாலி! உனக்கு நான் உடலாம் செய்ய எனக்கு, நீ, பீப்பாம் செய்ய நினைக்கிறீய்; எங்கள்டம், ஒவ்வொரு கிடக்கு கும் போது, உங்களுடைய வள்ளும் எங்களுக்கு என்று, நான் உன் வள்ளத்தை எங்க் கூட வில்லை, என்மேல் வேண்டிய சூழ்த் தோடு) என்றார்.

ஸ.ஃ 30/ ராஜாவே/ நீங்கள் எடுத்திருக்கிறோமில்லை கூர, எனக்குத் திருமியாது, என்னுடைய வள்ளத்தை கோடு கொடுங்கள்.) 229

ஸ.ஃ 30/ பீப்பா, பீசாலி! உன் வள்ளத்தை நான் எந்துவில்லை செய்கிறேன், வள்ளத்தை கோடு, கொடு என்று கோடுத்திருக்கிறேய்? பீப்படி கோடுபேன் என்று—

பாடு

“சாம் அக்குவோ அங்கு அக்குவோ
 சிரிமே ரன்சாம் வாடுக்கோ
 திந்துச்சுநி ஆசாரி நினப்பாள்கு
 அங்கு நினப்பாள்கு
 ராத்துன நூள் சிறை எளா நினத்துஞ்சாய்
 சீழாரி நினத்துஞ்சாய்.”

ப.காம்! அப்பா, ஆசாரி! திந்துச்சுநி செய்ய,
 ராத்துன நூள் நினத்துஞ்சாய்? சிறை எளா?
 பாகாம்! ராத்துவே! அப்பாயாலே, ரென்றுதூய்
 வள்ளத்தை ராந்தக வில்லையென்று, சுத்தியம்,
 செய்து கொடுவங்கள்!

ப.காம்! சுரி, ஸ்ரீவது ஆசாரி! வா, பிள்ளையார் கோவிலில்
 வந்து, சுத்தியம் செய்து கொடுத்தேன்.)
 பாகாம்! ராத்துவே! பிள்ளையார் கோவிலில் போய்,
 சுத்தியம் செய்வதெதுவாம், ரென்கு வேண்டும்!
 ப.காம்! சுரி/ உனக்கு, ஏப்பா சுத்தியம் செய்து கொ
 க்கதேவன்டு, செய்து? மேற்கூர்.

பாகாம்! சாம்! நூமது விவளாங்குளத்து ரூபில்,
 ராகு மூலத்துஞ்கு, கீடுகல் போட்டுக்கூ
 க்கிரதுல்லவா, அஞ்சல், சிதிர்கு வாயிலில்
 கிழங்கி, வலது புரம் வந்து கிரையேறி

பீரண்மீனாகு வந்து விடுவதன்,
நீண்டும், போய் விடுகிறேன்! என்றான்.

ப.சாம்: 'சுரி! நல்லது, வா! என்று, பீரண்மீனில்
டீகுவருக்கும் தெரியாமல், கிருவரும்
வெள்ளாருக்குள்ளத்து ஏது, வெங்கல
மதுகுக்கு வந்துள்ளார். பீப்பூது,
வெள்ளாரு குள்ளுக்கீரியில், சுமார் 1/2 மீட்டர்
குண்ணிர் பூஷியது. அவ்வளவு குண்ணிர்
யில், சூழ்நிய திடுக்கி கொல்லாது குண்ணிர்
சீதார், சூழ்நிய தெரும்புறம் குறைக்கு
நூட்டுச் சென்று, 'நான்கேலே! ஏன்
வள்ளத்தை எடுக்க வில்லை என்று,
திடுங்குங்குள், ஏரியில்! என்றான்!

ப.சாம்: 'ஆகா! அகிலாண்ட் கோடி,
மிருமாண்ட் நூய்கா! ஆப்புபாந்துவா!
அண்டு பங்கு கா! பந்துமா!
சாந்தார சீதார் என்ன சுத்தியம்
கேய்ச் சுசால்வி திவ்வளவு குண்ணிரில்
கிளங்குக்கீரன், சீந்குகள் வந்து என்னாக்
நூப்பாற்று வேண்டும், காட்டுச்சுருது! என்று

பெரியண்ண சுாமி, மாயவனார் தினச்சு அக்ஷம்
போது, மாயவர் பார்த்தி து பகடையும்
விளையாட்டுக் கெண்டிடுக்குத் தீட்டிர், மாயமாக
பெரியண்ண சுாமி யிட மும் வந்து சேசர்ந்
தூர். ஆகாரத்துக் கெதுமியாமல் நின்று,
~~பொன்னயா/நீ~~ பயப்பட வேண்டாம், ஸான்
சூண்ணரில் திறந்து நீண்டால் செல்கிறேன்,
ஸி, என்று சின்னால், வரு ஏன்று, மாயவர்
சூண்ணரில் திறந்து கூறோ.

பாட்டு

" சிறுக்காவு தீடும்போடு கிள்சூடும் போடு
கூடுடு வாக்கார் கூன்சாம் மாயவனும்
ஆயுடு ஆயுடு கிருவையாலே
அங்கு கிருவையாலே
வஞ்சிக்காரே பெரியசூம் களையே
அங்கு களையே ॥) 230

3) (பெரியண்ண சுாமி களையே மேலே வத்து,
ஆகாரியிடத் / ரப்பா, ஆகாரி / சுஞ்சியம்
முடிந்து தல்லவா? அஞ் ரூடிடுக்கு போக
லாமா? கீர்த்தார்.

ஆகாரி! ராஜாவே! கிள்ளும் சுஞ்சியம் முடியவில்லை,
கீடுக்கு சூண்ணரில், நிந்து வஞ்சவது பேல்,